

இன்னும் நம்மோடுதான் உள்ளது தொடர்ந்து விழிப்புடன் இருங்கள்

இருமல் இருப்பின் முறையான நடைமுறைகளை பின்பற்றுங்கள்
எப்பொழுதும் கையை கழுவுங்கள்
சளிக்காய்ச்சல் கண்டால் வாய் மற்றும் மூக்கு சுவாச கவசத்தை அணியுங்கள்
சளிக்காய்ச்சல் கண்டவரிடமிருந்து * ஒதுங்கி இருங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள்

H1N1 இன் 2ஆவது தாக்குதலிலிருந்து எச்சரிக்கையுடன் இருங்கள்



*குறைந்தது 1 மீட்டர்

இத்தகவலை வழங்குவது: மலேசிய சுகாதார அமைச்சு ஹோட்டலைன்: 03-8881 0200/0300 (திங்கள்-வெள்ளி: காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை) <http://h1n1.moh.gov.my>

